

1	2			3	4	5	6	7	8	9
Date of expenditure/event செலவு செய்யப்பட்ட நாள்/நிகழ்வு	Nature of expenditure செலவின் தன்மை			Total Amount in Rupees (paid + outstanding) மொத்த செலவு தொகை ரூபாயில் (செலுத்தப்பட்டது + நிலுவையாக உள்ளது)	Name and address of payee வழங்கியவரின் பெயரும் முகவரியும்	Bill No. / Voucher No. and date பட்டி எண்/ ரசிது எண் மற்றும் நாள்	Amount incurred/authorized by candidate or his election agent கேட்பாளர் செய்த செலவு/அனுமைய தேர்தல் முகவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட செலவு	Amount incurred/authorized by political party and name of political party அரசியல் கட்சி செய்த செலவு மற்றும் அரசியல் கட்சியின் பெயர்	Amount incurred/authorized by other individual/ association/body/any other (mention full Name and Address) செலவு செய்த/செலவு செய்ய அதிகாரமளித்த நபரின்/சங்கத்தின்/அமைவரின்/ ஏதேனும் இருப்பின் பெயர் (முழுப் பெயரையும் முகவரியையும் குறிப்பிடுக)	Remarks, if any குறிப்புரை (ஏதேனும் இருப்பின்)
	Description விளக்கம்	Qty. அளவு	Rate per unit யூனிடின் ஒன்றின் விலை							
17/3/21	Election Dominion			10,000/-	Self			31000/-	31000/-	-
"	lunch	30 Bkns	100/-	3,000/-	Self					
"	சுப்பா	15	-	534/-	Self					
"	மாட்டா மாட்டா	10	122	1466-						

மொத்தம் - ~~10000/-~~
15000/-

V. Jayaraman

1	2			3	4	5	6	7	8	9
Date of expenditure/event செலவு நிகழ்வு/நாள்/விருந்து	Nature of expenditure செலவின் தன்மை			Total Amount in Rupees (paid + outstanding) மொத்த செலவு தொகை ரூபாயில் (செலுத்தப்பட்டது + நிலுவையாக உள்ளது)	Name and address of payee தொகை வழங்கியவரின் பெயரும் முகவரியும்	Bill No. / Voucher No. and date பி.நெ. எண்/ ரசீது எண் மற்றும் நாள்	Amount incurred/authorized by candidate or his election agent கேட்பாளர் செய்த செலவு/அவருடைய தேர்தல் முகவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட செலவு	Amount incurred/authorized by political party and name of political party அரசியல் கட்சி செய்த செலவு மற்றும் அரசியல் கட்சியின் பெயர்	Amount incurred/authorized by other individual/ association/body/any other (mention full Name and Address) செலவு செய்த/செலவு செய்ய அதிகாரமளித்த நபரின்/சங்கத்தின்/அமைதியின்/ ஏதேனும் இருப்பினர் பெயர் (முழுமையான முகவரியையும் குறிப்பிடுக)	Remarks, if any குறிப்பு (ஏதேனும் இருப்பின்)
	Description விளக்கம்	Qty. அளவு	Rate per unit யூனிடின் ஒன்றின் விலை							
16/3/21	உணவு			685	Self			500 ரூபாய்		
17-3-21 to 19/3/21	உணவு		850 X 3 days	2550	fundraiser (Donner)	53				
19/3/21	உணவு	30	21/Per unit	630	fundraiser (Donner)	"				
20/3/21	உணவு	27	25/Per unit	673	fundraiser (Donner)	"				
20/3/21	உணவு	-	-	850	fundraiser	"				
"	உணவு	-	-	297	fundraiser	"				

மொத்தம் = 5685 /

Justiponn


1	2			3	4	5	6	7	8	9
Date of expenditure/event செலவு செய்யப்பட்ட நாள்/நிகழ்வு	Nature of expenditure செலவின் தன்மை			Total Amount in Rupees (paid + outstanding) மொத்த செலவு தொகை ரூபாயில் (செலுத்துபட்டது +நிலுவையாக உள்ளது)	Name and address of payee தொகை வழங்கியவரின் பெயரும் முகவரியும்	Bill No. / Voucher No. and date பட்டி எண்/ ரசிது எண் மற்றும் நாள்	Amount incurred/authorized by candidate or his election agent வேட்டாளர் செய்த செலவு/அவருடைய தேர்தல் முகவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட செலவு	Amount incurred/authorized by political party and name of political party அரசியல் கட்சி செய்த செலவு மற்றும் அக்கட்சியில் அதிகாரமளிக்கப்பட்ட செலவுத் தொகை (அந்த அரசியல் கட்சியின் பெயர்)	Amount incurred/authorized by other individual/ association/body/any other (mention full Name and Address) செலவு செய்த/செலவு செய்ய அதிகாரமளித்த நபரின்/சங்கத்தின்/அமைப்பின்/ ஏதேனும் இருப்பின் பெயர் (முழுப் பெயரையும் முகவரியையும் குறிப்பிடுக)	Remarks. if any குறிப்புரை (ஏதேனும் இருப்பின்)
	Description விளக்கம்	Qty. அளவு	Rate per unit யூனிட ஒன்றின் விலை							
21/3/21	உணவு உதவி	30 நபர்கள்	31/ புள்ளி	934	உணவு (Dinner)	54		நாள் சந்தை		-
"	உணவு உதவி			850	உணவு (Dinner)					
				<u>1784</u>						
22/3/21	உணவு உதவி	26 நபர்கள்	30/புள்ளி	788	உணவு					
"	உணவு உதவி			850	உணவு					
				<u>1638</u>						
23/3/21	உணவு உதவி	22 நபர்கள்	28/புள்ளி	620	உணவு					
"	உணவு உதவி			850	உணவு					
				<u>1470</u>						

மொத்தம் - 4892

Unkeyed

1	2			3	4	5	6	7	8	9	
Date of expenditure/event செலவு செய்த நாள்/நிகழ்வு	Nature of expenditure செலவின் தன்மை			Total Amount in Rupees (paid + outstanding) மொத்த செலவு தொகை ரூபாயில் (செலுத்தப்பட்டது + நிலுவையாக உள்ளது)	Name and address of payee தொகை பெறும்வரின் பெயரும் முகவரியும்	Bill No. / Voucher No. and date பட்டி எண்/ரசிது எண் மற்றும் நாள்	Amount incurred/authorized by candidate or his election agent கோடாளர் செய்த செலவு/அனுமதியுடைய தேர்தல் முகவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட செலவு	Amount incurred/authorized by political party and name of political party அரசியல் கட்சி செய்த செலவு மற்றும் அக்கட்சியில் அதிகாரமளிக்கப்பட்ட செலவுத் தொகை (அந்த அரசியல் கட்சியின் பெயர்)	Amount incurred/authorized by other individual/association/body/any other (mention full Name and Address) செலவு செய்த/செலவு செய்ய அதிகாரமளிக்கப்பட்ட நபரின்/சங்கத்தின்/அமைப்பின்/ஏதேனும் இருப்பின் பெயர் (முழுப் பெயரையும் முகவரியையும் குறிப்பிடுக)	Remarks, if any குறிப்புரை (ஏதேனும் இருப்பின்)	
	Description விளக்கம்	Qty. அளவு	Rate per unit யூனிட் ஒன்றின் விலை								
24/3/21	பரிசு கூப்பா	28 கூப்பா	22/பு கூப்பா	614	பரிசு கூப்பா பரிசு	79		B.A. 50000			
"	பரிசு கூப்பா			850	பரிசு பரிசு	79					
				<u>1464</u>	(Dinner)						
25/3/21	பரிசு கூப்பா	10 கூப்பா	128/ பரிசு	1280	பரிசு பரிசு	79					
"	பரிசு கூப்பா	10 கூப்பா	23/ கூப்பா	230	பரிசு பரிசு	79					
	பரிசு கூப்பா			850							
				<u>2360</u>							

Total = 3,824/-


 RETURNING OFFICER
 No. 23, Saidapet,
 Assembly Constituency

(Part B)
(பாகம் B)

Cash Register for Maintenance of Day to Day Accounts by Contesting Candidates

தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் அன்றாடச் செலவு குறித்த கணக்குகளை வைத்து வருவதற்கான ரொக்கப் பதிவேடு

Name of the Candidate:

வேட்பாளரின் பெயர்:

ப. சந்திரசேகர்

Name of Political Party, if any :

ஏதேனும் அரசியல் கட்சியை சார்ந்தவராக இருப்பின் அதன் பெயர்:

நாம சிவசேகர் கட்சி

Constituency from which contested:

போட்டியிட்ட தொகுதியின் பெயர்:

23-ஊதாமலை

Date of Declaration of Result:

தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாள்:

2-5-2021

Name and address of Election Agent:

தேர்தல் முகவரின் பெயரும் முகவரியும்:

(From the date of nomination to the date of declaration of result of election, both dates inclusive)

(வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாள் வரை, இரு நாட்களும் உட்பட)

Receipt வரவுகள்				Payment செலுத்தப்பட்ட தொகை				Balance Amount எஞ்சியுள்ள தொகை	Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இருப்பின்)
Date நாள்	Name and address of person/party/association/body/any other from whom the amount received தொகை பெறப்பட்ட நபரின்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/பிற அமைப்புகளின் பெயர் மற்றும் முகவரி	Receipt No. ரசீது எண்	Amount தொகை	Bill No./ Voucher No. and Date பட்டி எண்/ ரசீது எண் மற்றும் நாள்	Name of Payee and Address செலுத்தியவரின் பெயர் மற்றும் முகவரி	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை	Places at which or person with whom the balance is kept (if cash is kept at more than one place/persons, mention name and balance available) எஞ்சியுள்ள தொகை எந்தெந்த இடங்களில் அல்லது எந்தெந்த நபரிடம் உள்ளது என்பது (ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில்/நபர்களிடம் ரொக்கம் ஏதேனும் இருந்தால் அவர்களின் பெயர் மற்றும் அவர்களிடம் எஞ்சியுள்ள தொகை ஆகியவற்றைக் குறிப்பிடவும்)	Any expense mentioned in column 7 of this table and not mentioned in column 2 of table of Part-A should be clarified here. இந்த அட்டவணையின் 7ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு செலவு மற்றும் பகுதி-A அட்டவணையின் 2ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்படாத யாதொரு செலவு பற்றி, இங்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
1	2	3	4	5	6	7	8	9	10
18/3/21									

Receipt வரவுகள்				Payment செலுத்தப்பட்ட தொகை				Balance Amount எஞ்சியுள்ள தொகை	Remarks, if any குறிப்புரைகள் (ஏதேனும் இருப்பின்)
Date நாள்	Name and address of person/party/association/body/any other from whom the amount received தொகை பெறப்பட்ட நபரின்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/பிற அமைப்புகளின் பெயர் மற்றும் முகவரி	Receipt No. ரசீது எண்	Amount தொகை	Bill No./Voucher No. and Date பட்டி எண்/ரசீது எண் மற்றும் நாள்	Name of Payee and Address தொகை செலுத்தியவரின் பெயர் மற்றும் முகவரி	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை	Places at which or person with whom the balance is kept (if cash is kept at more than one place/persons, mention name and balance available) எஞ்சியுள்ள தொகை எந்தெந்த இடங்களில் அல்லது எந்தெந்த நபரிடம் உள்ளது என்பது (ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில்/நபர்களிடம் ரொக்கம் ஏதேனும் இருந்தால் அவர்களின் பெயர் மற்றும் அவர்களிடம் எஞ்சியுள்ள தொகை ஆகியவற்றைக் குறிப்பிடவும்)	Any expense mentioned in column 7 of this table and not mentioned in column 2 of table of Part-A should be clarified here. இந்த அட்டவணையின் 7ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு செலவு மற்றும் பகுதி-A அட்டவணையின் 2ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்படாத யாதொரு செலவு பற்றி, இங்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
1	2	3	4	5	6	7	8	9	10
17/3/21	செலுத்தப்பட்டது H. சிவசாமி	102	5000/-	102	செலுத்தப்பட்டது		5000/-		
17/3/21	H. சிவசாமி	101	10,000/-	101	செலுத்தப்பட்டது	Nomination Deposit	10,000/-		
18/3/21	செலுத்தப்பட்டது	53	(5000/-)	53/	செலுத்தப்பட்டது		5000/-		
17/3/21						செலுத்தப்பட்டது		2550	2450 Balance
18/3/21			2550	-		செலுத்தப்பட்டது	2550		1820 Balance
20/3/21	செலுத்தப்பட்டது		630	-		செலுத்தப்பட்டது	630		1147 Balance
20/3/21	செலுத்தப்பட்டது		673	-		செலுத்தப்பட்டது	673		297 Balance
20/3/21	செலுத்தப்பட்டது		850	-		செலுத்தப்பட்டது	850		" 0 " Balance
20/3/21	செலுத்தப்பட்டது		297	-		செலுத்தப்பட்டது	297		

Unkenneloni

Receipt வாவுகள்				Payment செலுத்தப்பட்ட தொகை				Balance Amount எஞ்சியுள்ள தொகை	Remarks, if any குறிப்புரைகள் (ஏதேனும் இருப்பின்)
Date தேதி	Name and address of person/party/association/body/any other from whom the amount received தொகை பெறப்பட்ட நபரின்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/பிற அமைப்புகளின் பெயர் மற்றும் முகவரி	Receipt No. ரசீது எண்	Amount தொகை	Bill No./Voucher No. and Date பட்டி எண்/ரசீது எண் மற்றும் நாள்	Name of Payee and Address தொகை செலுத்தியவரின் பெயர் மற்றும் முகவரி	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை	Places at which or person with whom the balance is kept (if cash is kept at more than one place/persons, mention name and balance available) எஞ்சியுள்ள தொகை எந்தெந்த இடங்களில் அல்லது எந்தெந்த நபரிடம் உள்ளது என்பது (ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில்/நபர்களிடம் ரொக்கம் ஏதேனும் இருந்தால் அவர்களின் பெயர் மற்றும் அவர்களிடம் எஞ்சியுள்ள தொகை ஆகியவற்றைக் குறிப்பிடவும்)	Any expense mentioned in column 7 of this table and not mentioned in column 2 of table of Part-A should be clarified here. இந்த அட்டவணையின் 7ம் நெடும்திட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு செலவு மற்றும் பகுதி-A அட்டவணையின் 2ம் நெடும்திட்டியில் குறிப்பிடப்படாத யாதொரு செலவு பற்றி, இங்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
1	2	3	4	5	6	7	8	9	10
19/3/21	செலாவம்	54	(5000)	54/ 19/3/21	செலாவம் செலாவம்		5000		
21/3/21	செலாவம் பிள்ளை செலாவம்	54	5000 1784			பிள்ளை செலாவம்	5000 1784		3216 Balance
22/3/21	பிள்ளை செலாவம்		1638			பிள்ளை செலாவம்	1638		1578 Balance
23/3/21	பிள்ளை செலாவம்		1470			பிள்ளை செலாவம்	1470		108 Balance

4892

Unrepaired

Receipt வரவுகள்				Payment செலுத்தப்பட்ட தொகை				Balance Amount எஞ்சியுள்ள தொகை	Remarks, if any குறிப்புரைகள் (ஏதேனும் இருப்பின்)
Date நாள்	Name and address of person/party/association/body/any other from whom the amount received தொகை பெறப்பட்ட நபரின்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/பிற அமைப்புகளின் பெயர் மற்றும் முகவரி	Receipt No. ரசீது எண்	Amount தொகை	Bill No./Voucher No. and Date பட்டி எண்/ரசீது எண் மற்றும் நாள்	Name of Payee and Address செலுத்தியவரின் பெயர் மற்றும் முகவரி	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை	Places at which or person with whom the balance is kept (if cash is kept at more than one place/persons, mention name and balance available) எஞ்சியுள்ள தொகை எந்தெந்த இடங்களில் அல்லது எந்தெந்த நபரிடம் உள்ளது என்பது (ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில்/நபர்களிடம் ரொக்கம் ஏதேனும் இருந்தால் அவர்களின் பெயர் மற்றும் அவர்களிடம் எஞ்சியுள்ள தொகை ஆகியவற்றைக் குறிப்பிடவும்)	Any expense mentioned in column 7 of this table and not mentioned in column 2 of table of Part-A should be clarified here. இந்த அட்டவணையின் 7ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு செலவு மற்றும் பகுதி-A அட்டவணையின் 2ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்படாத யாதொரு செலவு பற்றி, இங்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
1	2	3	4	5	6	7	8	9	10
24/3/21	XXXXXXXXXX சென்னை	XXXXXX (79)	(10000)	24/3/21	XXXXXXXXXX		10000	108 old Balace	10,108 Available Balance
24/3/21	XXXXXXXXXX, XXXXX XXXXXXXXXX		1464		XXXXXXXXXX	XXXXXXXXXX	1464	1464	₹ 716 Balace
25/3/21	XXXXXXXXXX XXXXXXXXXX XXXXXXXXXX		2360		XXXXXXXXXX	XXXXXXXXXX	2360	2360	6,356 Balace

3824

[Handwritten Signature]

25/3/21
RETURNING OFFICER
No.23, Saidapet,
Assembly Constituency

(Part C)
(பாகம் C)

Bank Register for Maintenance of Day to Day Accounts by Contesting Candidates

தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் அன்றாடச் செலவு குறித்த கணக்குகளை வைத்து வருவதற்கான வங்கிப் பதிவேடு

Name of the Candidate:

வேட்பாளரின் பெயர்: **பு. சுவாமிநாதன்**

Name of Political Party, if any :

ஏதேனும் அரசியல் கட்சியை சார்ந்தவராக இருப்பின் அதன் பெயர்: **நாம் தமிழர் கட்சி**

Constituency from which contested:

போட்டியிட்ட தொகுதியின் பெயர்: **23-வது தொகுதி**

Date of Declaration of Result:

தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாள்: **2/5/2021**

Name and address of Election Agent:

தேர்தல் முகவரின் பெயரும் முகவரியும்:

Name of the Bank:

வங்கியின் பெயர்: **Indian Bank**

Branch Address:

வங்கி கிளை முகவரி: **Chennai/Kongal**

Account No.:

வங்கி கணக்கு எண்: **6994218388**

(From the date of nomination to the date of declaration of result of election, both dates inclusive)

(வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாள் வரை, இரு நாட்களும் உட்பட)

Deposit வைப்புத் தொகை		Payment செலுத்தப்பட்ட தொகை				Balance எஞ்சியுள்ள தொகை	Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இருப்பின்)		
Date நாள்	Name and address of person/party/association/body/any other from whom the amount received/deposited in Bank யாரிடமிருந்து தொகை பெறப்பட்டதோ அந்த நபரின்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/அமைப்பின்/யாதொரு அமைப்பின் பெயர் மற்றும் முகவரி எந்த வங்கியில் தொகை வைப்பீடு செய்யப்பட்டதோ அந்த வங்கியின் பெயர் மற்றும் முகவரி	Cash/Cheque No., Bank name and Branch வங்கியின் மற்றும் வங்கிக் கிளையின் பெயர், ரொக்கம்/காசோலை எண்	Amount தொகை	Cheque No. காசோலை எண்	Name of payee தொகை செலுத்தியவரின் பெயர்	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை		
1	2	3	4	5	6	7	8	9	10
5/3/21	பு. சுவாமிநாதன் Indian Bank சென்னை/கொங்கல்	Indian Bank சென்னை/கொங்கல் (950000)	2500/-	-	சுவாமிநாதன்		2500	2500	Any expense mentioned in column 7 of this table and not mentioned in column 2 of table of Part-A should be clarified here. இந்த அட்டவணையின் 7ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு செலவு மற்றும் பாகம்-A அட்டவணையின் 2ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்படாத யாதொரு செலவு பற்றி, இங்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

2500

சுவாமிநாதன்

Deposit வைப்புத் தொகை		Payment செலுத்தப்பட்ட தொகை					Balance எஞ்சியுள்ள தொகை	Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இருப்பின்)	
Date நாள்	Name and address of person/party/association/body/any other from whom the amount received/deposited in Bank யாரிடமிருந்து தொகை பெறப்பட்டதோ அந்த நபரின்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/அமைப்பின்/யாதொரு அமைப்பின் பெயர் மற்றும் முகவரி எந்த வங்கியில் தொகை வைப்பீடு செய்யப்பட்டதோ அந்த வங்கியின் பெயர் மற்றும் முகவரி	Cash/Cheque No., Bank name and Branch வங்கியின் மற்றும் வங்கிக் கிளையின் பெயர், ரொக்கம்/காசோலை எண்	Amount தொகை	Cheque No. காசோலை எண்	Name of payee தொகை செலுத்தியவரின் பெயர்	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை		Any expense mentioned in column 7 of this table and not mentioned in column 2 of table of Part-A should be clarified here. இந்த அட்டவணியின் 7ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு செலவு மற்றும் பாகம்-A அட்டவணியின் 2ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்படாத யாதொரு செலவு பற்றி இங்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
	1	2	3	4	5	6	7	8	9
24/3/20	Recto Technology	ICICI Bank	10,000	UTR NO 108312 153952	Recto Technology		10,000	10,000	
25/3/20	R. yashoda	K v B	10,000	-	ya shodha		10,000	10,000	
25/3/20	Pugazhendhi	UCO Bank	15,000		pugazhendhi		15,000	15,000	

[Handwritten Signature]

35000

[Handwritten Signature]

RETURNING OFFICER
No. 23, Saidapet,
Assembly Constituency

35000

[Handwritten Signature]